

E-Tender Notice



Solapur City Development Corporation Limited

Smart City

E-Tender Notice No: 07

Date- 28/05/2021

Solapur City Development Corporation Limited (SCDCL) is inviting e-tender from eligible bidders through e-tendering portal for Appointment of Contractor for Develop and Maintain The Indra Gandhi Stadium Phase-2 in Solapur under Smart City mission.

Name of Work	Estimated Cost (Rs)	EMD Amount (Rs)	Initial Security Deposit (Rs)	Completion Period	Cost of Blank Tender Form (Rs)
Appointment of Contractor for Develop and Maintain The Indra Gandhi Stadium Phase- 2 in Solapur under Smart City Mission	Rs. 9,69,22,679/- (Rupees- Nine Crore Sixty Nine Lakhs Twenty Two Thousand Six Hundred Seventy Nine only)	Rs. 4,84,614/-	Rs. 19,38,454/-	09 Month	Rs. 5600/- (Rupees Five Thousand Six Hundred Only Including 12% GST)

Tender release date is 10:00 am on 28/05/2021
Online Pre bid Meeting is at 02.00 PM on 03/06/2021 through Google Meet/ Zoom App at Solapur City Development Corporation Limited, Saat Rasta, Solapur
Bid Submission date up to 03:00 PM of 11/06/2021.
The Technical Bid Opening date is 04.00 PM of 14/06/2021
The tender can be downloaded from www.mahatenders.gov.in
The bidders should quote exclusive of GST
All rights of acceptance and rejection of tender is reserved by SCDCL

sd/-
Chief Executive Officer
Solapur City Development Corporation Limited

Tender ID- 2021-SMC-690727-1



Stanpacks (India) Limited

Regd. Office : "S.K.Enclave" New No.4 (Old No.47), Nowroji Road, Chetpet, Chennai - 600 031.
CIN - L36991TN1991PLC021888, Website: www.blissgroup.com/ www.stanpacks.in
Email: info@blissgroup.com Tel: 91-44-26452325; Fax: 91-44-26451720

EXTRACT OF AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND TWELVE MONTHS ENDED 31.03.2021

(Rs. In lacs except EPS)


Sl. No.	Particulars	3 Months ended 31.03.2021	12 Months ended 31.03.2021	Corresponding 3 months ended 31.03.2020
1	Total Income from Operations	Audited 1,118.23	Audited 3,042.54	Audited 601.59
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	6.58	(110.96)	2.60
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	6.58	(110.96)	2.60
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	(17.24)	(134.78)	4.49
5	Total Comprehensive Income for the period	-	-	-
6	Equity Share Capital (Face Value of Rs.10 each fully paid up)	609.60	609.60	609.60
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet	(452.26)	(452.26)	(317.48)
8	Earnings Per Share (of Rs. 10/- each) Basic & Diluted:	(0.28)	(2.21)	0.07

Note: The above is an extract of the detailed format of Quarterly/Annual Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly/Annual Financial Results are available on the Stock Exchange websites URL - [http://www.bseindia.com/stock-share-price/stanpacks-\(india\)-td/stanpack530591/](http://www.bseindia.com/stock-share-price/stanpacks-(india)-td/stanpack530591/) and Company's website www.stanpacks.in

For and on behalf of the Board

Place : Chennai
Date : 28.05.2021

G. V. Gopinath
Managing Director



CHAITANYA GODAVARI GRAMEENA BANK

(A Government undertaking sponsored by Union Bank of India)

TENDER NOTICE

"Chaitanya Godavari Grameena Bank floated Request for Proposal for Data Center space for keeping Servers, Network equipment etc., for DR setup. For details visit our Bank Website : www.cggb.in
Place : Guntur, AP.
Date : 28-05-2021

General Manager, H.O : Guntur.
Cont : 9390478378

NOTICE FOR LOSS OF SHARES OF CARBORUNDUM UNIVERSAL LIMITED

PARRY HOUSE, 43, MOORE STREET, CHENNAI - 600 001
CIN: L29224TN1954PLC000318 | E-mail: Cumigeneral@cuml.murugappa.com

Notice is hereby given that the following share certificate has been reported as lost / misplaced and an application has been made to the Company for issue a duplicate share certificate in lieu thereof.

Name of the Holders	Folio No.	No. of Shares	Certificate No.	Distinctive Nos.
RAJAM DORAISWAMY & D A S SARMA	CUL112471	700	3035	6209719 - 6210418

Any person who has a valid claim on the said shares should lodge such claim with us at the address given below within 15 days from the date of this notice, else the Company will proceed to issue a duplicate share certificate and no further claim will be entertained by the Company thereafter.

Place : HYDERABAD
Date : 29/05/2021

Forkfin Technologies Pvt Ltd
Sd./-

LALBHAI GROUP

ARVIND SMARTSPACES

EXTRACT OF AUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED 31ST MARCH, 2021

[₹ in Lacs except per share data]

Sr. No.	Particulars	Quarter Ended		Year Ended		
		31.03.2021	31.12.2020	31.03.2021	31.03.2020	
		Audited	Unaudited	Audited	Audited	
1	Total Income from Operations	6449.28	4445.43	13530.90	14925.81	29949.19
2	Net Profit for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	942.59	768.87	2200.56	1450.22	6538.99
3	Net Profit for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	942.59	768.87	2200.56	1450.22	6538.99
4	Net Profit for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	664.73	533.56	1469.05	902.98	4114.08
5	Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	640.06	534.06	1473.19	879.81	4116.08
6	Paid up Equity Share Capital (Face Value ₹ 10/- per share)	3555.36	3555.36	3555.36	3555.36	3555.36
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year				27579.95	25325.72
8	Earnings Per Share (of ₹ 10/- each)	Basic : (₹) 1.85 Diluted : (₹) 1.85	1.42 1.42	4.14 4.14	2.46 2.46	11.08 11.07

Notes: (1) These audited consolidated financial results of Arvind SmartSpaces Limited ("Holding Company") and its subsidiaries (together referred to as "Group") for quarter and year ended 31st March, 2021 have been reviewed by the Audit Committee and thereafter approved by the Board of Directors at their meeting held on 28th May, 2021. (2) The figures of the quarter ended on 31st March, 2021 and 31st March, 2020 are the balancing figures between audited figures in respect of the full financial year and the reviewed published year-to-date figures upto the quarter ended 31st December, 2020 and 31st December, 2019 respectively. (3) The Groups' business falls within single business segment of developing of commercial and residential units. Hence, disclosures under Ind AS 108 - Operating Segments are not reported separately. (4) The COVID-19 pandemic has disrupted various business operations due to lockdown and other emergency measures imposed by the governments. The operations of the Group were impacted briefly, due to shutdown of sites and offices following nationwide lockdown, as appearing in the results for the period and to that extent, numbers are not comparable. The Group continues with its operations in a phased manner in line with directives from the authorities. The Group has made detailed assessment of its liquidity positions and business operations and its possible effect on the carrying value of assets including that of the second wave. The Group does not expect significant impact on its operations and recoverability of value of its assets based on current indicators of future economic conditions. However, the impact assessment of COVID-19 is a continuing process given the uncertainties associated with its nature and duration and accordingly the impact may be different from that estimated as at the date of approval of these financial results. The Group will continue to monitor any material changes to future economic condition and its impact, if any. (5) The standalone audited financial result for the quarter and year ended on 31st March, 2021 are summarized below:

[₹ in Lacs]

Sr. No.	Particulars	Quarter Ended		Year Ended		
		31.03.2021	31.12.2020	31.03.2020	31.03.2021	31.03.2020
		Audited	Unaudited	Audited	Audited	Audited
1	Revenue	3348.10	2878.16	10398.50	9387.13	15133.84
2	Profit/(Loss) before tax	736.97	725.70	1645.62	1799.02	2605.11
3	Profit/(Loss) after tax	499.30	657.77	983.61	1397.14	1937.70
4	Other Comprehensive Income/(Loss) (net of tax)	(24.67)	0.50	4.14	(23.17)	2.00
5	Other Comprehensive Income/(Loss) (net of tax)	474.63	658.27	987.75	1373.97	1939.70

The above is an extract of the detailed format of Quarterly and Yearly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly and Yearly Financial Results are available on the Stock Exchange websites at www.bseindia.com and www.nseindia.com and on the company's website www.arvindsmartspaces.com.

Place: Ahmedabad
Date: 28th May, 2021


For, Arvind SmartSpaces Limited
Kamal Singal
Managing Director and CEO

NOTICE BOARD

CORPORATE ASSOCIATE DIARY


APPOINTMENTS, MOVEMENTS, CELEBRATIONS, HONOURS

Oxygen concentrators donated by SBI Hyderabad




State Bank of India, in its continued support in the fight against the Corona pandemic, donated 10 oxygen concentrators, which are very critical in the treatment of Covid patients. These oxygen concentrators are of 5-litre capacity and would be available, at the Rotary Club of Banjara Hills Charitable Trust- Sparsh Hospice, Center of palliative care, who will be lending to the needy free of cost after due process of vetting.
Sparsh Hospice is a 15-bedded palliative care centre, functioning at Road No 12, Banjara Hills, Hyderabad and has been in existence since 2011. They are also setting up a spatial 70 bedded facility at Khajaguda to provide palliative care to terminal ill patients, free of cost. Also, Bank has undertaken the distribution of dry ration kits to Covid affected families at Yousufguda, Rehmat Nagar, Krishna Nagar, Laxmi Nagar, Yellareddyguda, Ameerpet, Sri Nagar, Mansoorabad through NGOs – Heaven Homes Society, Ashray Akruti & Amma Cheyutha Foundation.
Mishra, Chief General Manager informed that SBI has been discharging its social responsibilities by extending support in the fight against Covid-19. To address Covid specific requirements, Bank is extending support to identify organizations that are setting up makeshift hospitals/ COVID-19 care centres.

PM Modi Appreciates 'Green India Challenge' and 'Vruksha Vedom'




Prime Minister of India Narendra Modi appreciated Rajya Sabha MP Joginapally Santosh Kumar's initiative - Green India Challenge.
In a letter written to MP Santosh Kumar, the prime minister opined that people's participation was necessary to make the programme like 'Green India Challenge' successful. The prime minister also felt that the 'Vruksha Vedom' book could educate, people and especially youth to understand the holistic relationship between nature and mankind.
RS MP Joginapally Santosh Kumar thanked Prime Minister for his encouragement, support and recognition to Green India Challenge and Vruksha Vedom.

Special Mass Vaccination drive at Union Bank of India




Union Bank of India, Regional Office, Secunderabad conducted a special mass vaccination drive for staff of Secunderabad Region on 27th May 2021. The programme was inaugurated by Kabir Bhattacharya, Field General Manager, Hyderabad Zone in the premises of Regional Office, Secunderabad located in SD Road. VB Bhagavathi, retd. General Manager
NVS Yoganand, Dy. Zonal Head, CVN Bhaskar Rao, Regional Head, Punjagutta, K Pramod Kumar Reddy, Regional Head, Koti K Sridhar Babu, Regional Head, Saifabad graced the occasion as special guests.
S Srinivas, Regional Head, Secunderabad was the convener of the programme, S Prakash Rao, Dy. Regional Head and IUBVN Srinivasa Rao, AGM were present during the occasion and ensured proper arrangements for smooth conduct of the programme.
In his inaugural address Kabir Bhattacharya, FGM informed that this mass vaccination drive is being conducted in pursuance of the recent guidelines issued by the Government of India permitting Banks to arrange for vaccination of staff by engaging services of Private hospitals. He said that the Union Bank of India always gave priority to the well-being of staff and shall continue to take proactive steps to ensure their health and safety. S Srinivas, Regional Head, Secunderabad Region informed that the vaccination camp was conducted in coordination with KIMS, Secunderabad.

MEIL Establishes Over 3000 Beds for Covid Affected in Tamilnadu




As a part of its nationwide initiative to help the local governments in their fight against the pandemic by supplying beds and vital equipment, the Hyderabad based Megha Engineering and Infrastructures Ltd (MEIL) is establishing more than 3000 beds in the State of Tamilnadu. These beds are established in hospitals that have oxygen facilities and will be served by the medical staff of the state government.
The engineering major has set up 500 beds in the temple town of Madurai in just 72 hours. While Chief Minister MK Stalin is directly supervising the programme, entire state machinery, Confederation of Real Estate Developers Association of India (CREDAI) and G Square Realtors are taking part in this noble endeavour.
In addition to 1070 beds, the MEIL is setting up in hospitals under the Chennai jurisdiction on a war footing, 200 beds in Erode, 250 in Vellore, 100 in Ambur, 100 in Natramballi, 100 in Melvisharam, 200 in Ayappakkam, 50 in Sholingar, 100 in Vaniyambadi and 100 in Walajah are getting ready. The MEIL which has established 660 beds will be readying another 3000 beds in the days to come.

MEIL Imports 11 Cryogenic Tanks for Telangana Govt




Amid the acute shortage of medical oxygen in hospitals across the country in the fight against Covid, the Megha Engineering & Infrastructures Limited (MEIL) is importing 11 cryogenic tanks from Bangkok (Thailand). These tanks that will help to increase the supply of Liquid Medical Oxygen (LMO) to hospitals were being provided by MEIL to Telangana State free of cost.
The first batch of 3 tanks landed at the Begumpet Air force Station recently, and the remaining 8 tanks will be reaching here in few days. Each cryogenic tank could supply 1.40 crore litres of medical oxygen, and 15.40 crore litres from all the 11 tanks.
MEIL which on the forefront of bridging the gap between the supply and demand for medical oxygen in the fight against the pandemic by supplying free oxygen to hospitals has now imported these cryogenic tanks for the state government for present and future use.
"Transporting liquid oxygen for medical purposes from the manufacturing plants to the hospitals is riddled with bottlenecks. Now, these 11 cryogenic tanks will help the state government to cater to the needs of the hospitals that are in dire need of oxygen," P. Rajesh Reddy, Vice-President MEIL said.

SRM Hospital gets Oxygen Concentrators from Taiwan



SRM Medical College Hospital and Research Centre (SRM MCH&RC) in Kattankulathur has received 10 oxygen concentrators from National Tsing Hua University (NTHU), Taiwan as a sign of goodwill to help us battle COVID.
These 10 Oxygen Concentrators were sent as part of the "Love from NTHU, Taiwan" campaign. The money was sourced from voluntary donations from the NTHU Alumni Association and the Centre for India Studies at NTHU. SRM Institute of Science and Technology (SRMIST) is one of the strategic partners of NTHU, through which a dedicated Taiwan Education Centre has been established on campus, working to build the education and cultural partnership between the university and Taiwan higher education institutions.
On behalf of NTHU, SRMIST's Director (International Relations) Kartar Singh presented these concentrators to SRM MCH & RC's Pro-Vice Chancellor (Medical & Health Sciences) Prof Lt Col Dr A. Ravi Kumar and Dean (Medical) Dr A. Sundaram.

Karnataka Bank's Annual Net Profit is Rs 482.57 Crores



Karnataka Bank has posted an all-time high annual net profit of Rs 482.57 crores for the FY 2020-21 as against the last year's Rs 431.78 crores, thus registering a YoY growth of 11.76%. The net profit for the fourth quarter ended March 2021 is Rs 31.36 crores as against the net profit of Rs 27.31 crores for the corresponding fourth quarter of 2019-20 and the YoY growth was 14.83%.
In the Meeting of the Board of Directors held today here in Mangaluru, the Board has approved the Audited Annual financial results for the period ended March 31, 2021, and has also recommended a dividend of 18% to be approved in the ensuing 97th Annual General Meeting.
The business turnover of the Bank was at Rs 1,27,348.56 crore as of 31-03-2021. The deposits of the Bank stood at Rs. 75,654.86 crores and advances at Rs. 51,693.70 crores. The CASA deposits grew by 10.875% minimum stipulated by RBI.
The operating profit grew by 20.67% to Rs. 1,999.14 crore and the PCR (Provision Coverage Ratio) improved to 70.05 % from 64.70% as of 31-03-2020. The CRAR (Capital to Risk-Weighted Assets Ratio) of the Bank under Basel III has significantly improved to 14.85 % against the 10.875% minimum stipulated by RBI.

Karnataka Bank appoints Balakrishna Alse S as Additional Director



Private Sector lender Karnataka Bank Ltd. has appointed Balakrishna Alse S, former Executive Director of Oriental Bank of Commerce (OBC), as Additional Director (Non-Executive, Independent) at its Board Meeting held on May 26, 2021.
Balakrishna Alse S, a B.Sc (Agri) and CAIIB aged 61 years is a versatile Banker having practical experience in almost all facets of Banking. During his 35 years of tenure at Corporation Bank, he has worked in Agriculture Policy and Lending, Credit Sanctions, Credit Risk Management, HR, Integrated Risk Management (as Chief Risk Officer) and Information/Cyber Security (as Chief Information Security Officer). He also had concurrent charge of Chief Vigilance Officer for over 7 months.
In his capacity as Executive Director of Oriental Bank of Commerce (OBC), he was overall in charge of Corporate Credit, Stressed Assets Management, Recovery, Accounts including Audit & Balance Sheet, Risk Management, Digital Banking, Cyber security, etc. He has undergone various training programmes at reputed institutions in India and abroad like CAFRAL, NIBM, ISB, SBISTC, Frankfurt Business School and University at Buffalo, USA.

EVENTS, ANNOUNCEMENTS, LAUNCHES, CSR INITIATIVES, APPOINTMENTS, MOVEMENTS, CELEBRATIONS

financialexp.in

CHENNAI/KOCHI